

13.08.2024

To,

BSE Limited
Corporate Relations Department
Phiroze Jeejeebhoy Towers,
Dalal Street, Mumbai – 400 001
Security Code: 531381

Dear Sir,

Sub: Compliance of Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

As per Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed the copy of advertisement clippings carrying unaudited financial results of the Company for the quarter ended 30th June, 2024 published in Business Standard and Makkal Kural on August 13, 2024 for your records and dissemination.

This is for your kind information.

Thanking you.

Yours Sincerely,

For **ARIHANT FOUNDATIONS & HOUSING LIMITED**



KAMAL LUNAWATH

Managing Director

DIN: 00087324

Encl: As above

...continued from previous page.

LISTING: The Equity Shares to be offered through the RHP are proposed to be listed on the Stock Exchanges being BSE and NSE. For the purposes of the Offer, NSE is the Designated Stock Exchange. A signed copy of the RHP has been filed with the RoC in accordance with Section 26(4) of the Companies Act 2013. For details of the material contracts and documents available for inspection from the date of the RHP up to the Bid/Offer Closing Date, see "Material Contracts and Documents for Inspection" on page 513 of the RHP.

DISCLAIMER CLAUSE OF SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA ("SEBI"): SEBI only gives its observations on the offer documents and this does not constitute approval of either the Offer or the specified securities stated in the Offer Document. The investors are advised to refer to page 453 of the RHP for the full text of the disclaimer clause of SEBI.

DISCLAIMER CLAUSE OF BSE: It is to be distinctly understood that the permission given by BSE Limited should not in any way be deemed or construed that the RHP has been cleared or approved by BSE Limited nor does it certify the correctness or completeness of any of the contents of the RHP. The investors are advised to refer to the page 455 of the RHP for the full text of the disclaimer clause of BSE.

for the full text of the disclaimer clause of BSE.

DISCLAIMER CLAUSE OF NSE (the Designated Stock Exchange): It is to be distinctly understood that the permission given by NSE should not in any way be deemed or construed that the Offer Document has been cleared or approved by NSE nor does it certify the correctness or completeness of any of the contents of the Offer Document. The investors are advised to refer to page 456 of the RHP for the full text of the disclaimer clause of NSE.

GENERAL RISKS: Investments in equity and equity-related securities involve a degree of risk and investors should not invest any funds in the Offer unless they can afford to take the risk of losing their entire investment. Investors are advised to read the risk factors carefully before taking an investment decision in the Offer. For taking an investment decision, investors must rely on their own examination of our Company and the Offer, including the risks involved. The Equity Shares in the Offer have not been recommended or approved by the SEBI, nor does SEBI guarantee the accuracy or adequacy of the contents of the RHP. Specific attention of the investors is invited to "Risk Factors" on page 30 of the RHP.

ASBA * Simple, Safe, Smart way of Application!!!

*Applications Supported by Blocked Amount ("ASBA") is a better way of applying to offers by simply blocking the fund in the bank account. For further details, check section on ASBA. **Mandatory in public issues. No cheque will be accepted.**



UPI-Now available in ASBA for Retail Individual Investors and Non Institutional Investor applying in public issues where the application amount is up to ₹ 500,000, applying through Registered Brokers, Syndicate, CDPs & RTAs. Retail Individual Investors and Non-Institutional Investors also have the option to submit the application directly to the ASBA Bank (SCSBs) or to use the facility of linked online trading, demat and bank account. Investors are required to ensure that the bank account used for bidding is linked to their PAN. Bidders must ensure that their PAN is linked with Aadhaar and are in compliance with CDDT notification dated February 13, 2020 and press release dated June 25, 2021 read with press release dated September 17, 2021, CDDT Circular No. 7 of 2022 dated March 30, 2022 read with the press release dated March 28, 2023.

ASBA has to be availed by all the investors except Anchor Investors. UPI may be availed by (i) Retail Individual Bidders in the Retail Portion; (ii) Non-Institutional Bidders with an application size of up to ₹ 500,000 in the Non-Institutional Portion. For details on the ASBA and UPI process, please refer to the details given in the Bid Cum Application Form and abridged prospectus and also please refer to the section "Offer Procedure" on page 474 of the RHP. The process is also available on the website of Association of Investment Bankers of India ("AIBI") and Stock Exchanges and in the General Information Document. The Bid Cum Application Form and the Abridged Prospectus can be downloaded from the websites of BSE Limited ("BSE") and National Stock Exchange of India Limited ("NSE") and together with BSE, the "Stock Exchanges" and can be obtained from the list of banks that is displayed on the website of SEBI at www.sebi.gov.in/sebiweb/other/OtherAction.do?doRecognisedFpi=yes&intmid=35 and <https://www.sebi.gov.in/sebiweb/other/OtherAction.do?doRecognisedFpi=yes&intmid=43>, respectively as updated from time to time. For the list of UPI apps and banks live on IPO, please refer to the link: www.sebi.gov.in. UPI Bidders Bidding using the UPI Mechanism may apply through the SCSBs and mobile applications whose names appear on the website of SEBI, as updated from time to time. ICICI Bank Limited and HDFC Bank Limited have been appointed as the Sponsor Banks for the Offer, in accordance with the requirements of SEBI circular dated November 1, 2018 as amended. For Offer related queries, please contact the Book Running Lead Managers ("BRLMs") on their respective email IDs as mentioned below. For UPI related queries, investors can contact NPCI at the toll free number: 18001201740 and mail id: upi.ipo@npci.org.in.

BOOK RUNNING LEAD MANAGERS	REGISTRAR TO THE OFFER	COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER	
<p>AMBIT Acumen at work</p> <p>Ambit Private Limited Ambit House, 449 Senapati Bapat Marg Lower Parel, Mumbai 400 013 Maharashtra, India Tel: +91 22 6623 3030; E-mail: interarch.ipo@ambit.co Investor grievance e-mail: customerservice@ambit.co Website: www.ambit.co; Contact person: Nikhil Bhiwapurkar/Jatin Jain SEBI registration no.: INM000010585</p>	<p>AXIS CAPITAL</p> <p>Axis Capital Limited 1st Floor, Axis House, C-2 Wadia International Centre P.B. Marg Worli, Mumbai 400 025 Maharashtra, India Tel: +91 22 4325 2183; E-mail: interarch.ipo@axiscap.in Investor grievance e-mail: complaints@axiscap.in Website: www.axiscapital.co.in; Contact person: Simran Gadh/Harish Patel SEBI registration no.: INM000012029</p>	<p>LINK Intime</p> <p>Link Intime India Private Limited C-101, 1st Floor, 247 Park, Lal Bahadur Shastri Marg, Vikhroli (West), Mumbai 400 083 Maharashtra, India Tel: +91 81081 14949; E-mail: interarch.ipo@linkintime.co.in Investor grievance e-mail: interarch.ipo@linkintime.co.in Website: www.linkintime.co.in; Contact person: Shanti Gopalkrishnan SEBI Registration No.: INR000004058</p>	<p>Nidhi Goel INTERARCH BUILDING PRODUCTS LIMITED Farm No. 8, Khasara No. 56/23/2, Dera Mandi Road, Mandi Village Mehrauli, New Delhi 110 047 Delhi, India Telephone: +91 120 4170 200; E-mail: compliance@interarchbuildings.com Website: www.interarchbuildings.com</p> <p>Investors may contact the Company Secretary and Compliance Officer, BRLMs or the Registrar to the Offer in case of any pre-Offer or post-Offer related grievances including non-receipt of letters of Allotment, non-credit of Allotted Equity Shares in the respective beneficiary account, non-receipt of refund orders or non-receipt of funds by electronic mode, etc.</p>

AVAILABILITY OF THE RHP: Investors are advised to refer to the RHP and the "Risk Factors" on page 30 of the RHP before applying in the Offer. A copy of the RHP is available on the website of SEBI at www.sebi.gov.in and is available on the websites of the BRLMs, Ambit Private Limited at www.ambit.co and Axis Capital Limited at www.axiscapital.co.in respectively, the website of the Company, Interarch Building Products Limited at www.interarchbuildings.com and the websites of the Stock Exchanges, for BSE at www.bseindia.com and for NSE Limited at www.nseindia.com.

AVAILABILITY OF BID CUM APPLICATION FORM: Bid cum Application Form can be obtained from the Registered Office of our Company, INTERARCH BUILDINGS PRODUCT LIMITED; Tel: +91 80 3544 0050; BRLMs: Ambit Private Limited, Tel: +91 22 6623 3030 and Axis Capital Limited, Tel: +91 22 4325 2183 and Syndicate Members: Ambit Capital Private Limited, Tel: +91 22 6623 3000 and at selected locations of Sub-Syndicate Members (as given below), Registered Brokers, SCSBs, Designated RTA Locations and Designated CDP Locations for participating in the Offer. Bid cum Application Forms will also be available on the websites of the Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com and at all the Designated Branches of SCSBs, the list of which is available on the websites of the Stock Exchanges and SEBI.

SUB-SYNDICATE MEMBERS: Almondz Global Securities Limited, Anand Rathi Share & Stock Brokers Limited, Anand Share Consultancy, ANS Pvt Limited, Ashwani Dandia & Co, Asit C Mehta Investment Intermediates Limited, Axis Securities Limited, Dalal & Broacha Stock Broking Pvt Limited, Finwizards Technology Pvt. Limited, G Raj & Co. (Consultants) Limited, HDFC Securities, ICICI Securities Limited, Jhaveri Securities, JM Financial Services Limited, Kalpataru Multiplier Limited, Keynote Capitals Limited, KJMC Capital Market

INTERARCH BUILDING PRODUCTS LIMITED is proposing, subject to receipt of requisite approvals, market conditions and other considerations, to undertake an initial public offer of its Equity Shares and has filed the RHP with the RoC. The RHP is made available on the website of the SEBI at www.sebi.gov.in as well as on the websites of the BRLMs i.e., Ambit Private Limited at www.ambit.co and Axis Capital Limited at www.axiscapital.co.in, the website of the NSE at www.nseindia.com and the website of the BSE at www.bseindia.com and the website of the Company at www.interarchbuildings.com. Any potential investor should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to such risks, please see the section titled "Risk Factors" on page 30 of the RHP. Potential investors should not rely on the DRHP filed with SEBI for making any investment decision and instead should place reliance on the RHP.

The Equity Shares offered in the Offer have not been and will not be registered under the U.S. Securities Act or any state securities laws in the United States, and may not be offered or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the U.S. Securities Act and applicable state securities laws in the United States. Accordingly, the Equity Shares are being offered and sold only outside the United States in "offshore transactions", as defined in, and in compliance with, Regulation S and the applicable laws of the jurisdiction where those offers and sales are made

Services Limited, Kotak Securities Limited, Lakshminree Investment & Securities Pvt Limited, LKP Securities Limited, Marwadi Shares & Finance, Motilal Oswal Financial Services Limited, Nuwama Wealth and Investment Limited, Patel Wealth Advisors Pvt Limited, Prabhudas Lilladher Pvt Limited, Pravin Ratilal Share & Stock Brokers Limited, RR Equity Brokers Pvt Limited, SBICAP Securities Limited, Sharekhan Limited, SMC Global Securities Limited, Tanna Financial Services, Yes Securities (India) Limited.

ESCROW COLLECTION BANK AND REFUND BANK: ICICI Bank Limited. | **PUBLIC OFFER ACCOUNT BANK:** HDFC Bank Limited. | **SPONSOR BANKS:** ICICI Bank Limited and HDFC Bank Limited.

UPI: UPI Bidders can also Bid through UPI Mechanism.

All capitalised terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the RHP.

For INTERARCH BUILDING PRODUCTS LIMITED
On behalf of the Board of Directors

Sd/-
Nidhi Goel
Company Secretary & Compliance Officer

Place: New Delhi
Date: August 12, 2024

ARIHANT FOUNDATIONS & HOUSING LTD.
Regd. Off: No. 3 Ganapathy Colony, 3rd Street, Teynampet, Chennai 600 018 | CIN:L70101TN1992PLC022299 | www.arihantspaces.com

EXTRACT OF STANDALONE AND CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE 2024

S.No	Particulars	Standalone				Consolidated			
		Quarter Ended		Year Ended		Quarter Ended		Year Ended	
		30/06/2024	31/03/2024	30/06/2023	31/03/2024	30/06/2024	31/03/2024	30/06/2023	31/03/2024
1	Total Income from Operations	2,250	3,398	2,380	9,017	4216	4743	4007	13573
2	Net Profit / (Loss) for the period (before tax, Exceptional and / or Extraordinary items)	450	239	57	433	1362	379	381	2038
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	450	239	57	433	1362	379	381	2038
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary items)	325	183	29	323	951	90	237	1351
5	Total Comprehensive income for the period (Comprising Profit/ (Loss) for the period (after Tax) and Other Comprehensive Income (after Tax))	325	180	29	321	951	0	237	0
6	Paid-up Equity Share Capital	860	860	860	860	860	860	860	860
7	Reserves (Excluding Revaluation Reserve as shown in the Balance Sheet of Previous Year)								
8	Earnings Per Share (in ₹)								
	1. Basic (₹)	3.78	2.09	0.34	3.73	11.06	1.04	2.76	15.70
	2. Diluted (₹)	3.78	2.09	0.34	3.73	11.06	1.04	2.76	15.70

Notes:
1. The above is an extract of the detailed format of Unaudited Standalone and consolidated financial results for the quarter ended 30.06.2024 filed with the Stock exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the unaudited financial results for Quarter ended 30.06.2024 is available on the Stock Exchange website at www.bseindia.com and also on the Company's website at www.arihantspaces.com.
2. The above unaudited results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company at its meeting held on 12.08.2024.
3. The Company has only one Segment, Real Estate.

BY ORDER OF THE BOARD
FOR ARIHANT FOUNDATIONS & HOUSING LIMITED

Sd/-
KAMAL LUNAWATH
MANAGING DIRECTOR
DIN: 00087324

Place: Chennai
Date: 12-08-2024

RENAISSANCE GLOBAL LIMITED
CIN L36911MH1989PLC054498
Regd Office : Plot Nos. 36A & 37, SEEPZ-SEZ, Andheri (East), Mumbai - 400 096.

UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2024

Sr No.	Particulars	Quarter Ended		Year Ended	
		June 30, 2024		March 31, 2024	
		Unaudited	Audited	Unaudited	Audited
1	Total Income from Operations (net)	44,728.53	53,958.79	47,626.97	2,11,695.27
2	Net Profit before tax and Exceptional items	1,917.57	2,309.60	1,781.03	8,540.46
3	Net Profit after tax and Exceptional items	1,539.43	2,103.79	1,421.30	7,360.18
4	Total Comprehensive Income for the period / year [Comprising Profit/(Loss) for the period / year (after tax) and other Comprehensive Income (after tax)]	2,654.58	3,199.01	4,335.60	12,202.20
5	Equity Share Capital (Face Value of ₹ 2/- each)	1,922.63	1,922.63	1,887.94	1,922.63
6	Earning Per Share EPS (of ₹ 2/- each not annualised)				
	Basic	1.62	2.05	1.51	7.59
	Diluted	1.61	2.03	1.50	7.54

NOTES:
1. The above Unaudited Consolidated Financial Results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on August 12, 2024.
2. The above is an extract of the detailed format of quarterly / yearly financial results filed with the stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly financials results are available on the websites of Stock Exchanges www.bseindia.com and www.nseindia.com and also on the Company's website www.renaissanceglobal.com.
3. Key numbers of Standalone Results are as under:

Particulars	Quarter Ended		Year Ended	
	June 30, 2024		March 31, 2024	
	Unaudited	Audited	Unaudited	Audited
Revenue	30,149.44	34,828.31	29,590.10	1,39,607.73
Profit Before Tax	1,892.39	404.16	299.90	2,738.58
Profit After Tax	1,381.86	342.95	215.49	2,071.39
Total Comprehensive income for the period/year after tax	1,926.57	419.52	1,436.96	3,170.96

For RENAISSANCE GLOBAL LIMITED

Place: Mumbai
Date: August 12, 2024

Place: Mumbai
Date: August 12, 2024

SBFC Finance Limited (erstwhile SBFC Finance Private Limited)
Registered Office: Unit No. 103, First Floor, C&B Square, Sangam Complex, Village Chakala, Andheri- Kuria Road, Andheri (East), Mumbai-400059. **DEMAND NOTICE**

Whereas the borrowers/co-borrowers mentioned hereunder had availed the financial assistance from SBFC Finance Limited. We state that despite having availed the financial assistance, the borrowers/mortgagors have committed various defaults in repayment of interest and principal amounts as per due dates. The account has been classified as Non Performing Asset on the respective dates mentioned hereunder, in the books of SBFC as per guidelines of Reserve Bank of India, consequent to the Authorized Officer of SBFC Finance Limited, under Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 ("SARFAESI Act") and in exercise of powers conferred under Section 13(12) read with Rule 3 of Security Interest (Enforcement) Rules, 2002 issued Demand Notices on respective dates mentioned herein below, calling upon the following borrowers/mortgagors to repay the amount mentioned in the notices together with further interest at the contractual rate on the amount mentioned in the notices and incidental expenses, cost, charges etc. until the date of payment within 60 days from the date of receipt of notices. The notices issued to them on their last known addresses have returned un-served and as such they are hereby informed by way of public notice about the same.

Name of the Borrower / Address	Date of Demand Notice & NPA	Loan and Outstanding Amount	Description of Secured Asset(s)
1. Mariyappan V, 2. Valli M, No.28, Thirukuraier Nagar, Arumbathapuram, Villyanur, Pudukcherry- 605110.	Notice Date: 23rd July 2024 NPA date: 5th July 2024	Loan Account No.402106000027449-C (PR00712276), Loan Amount:Rs.4,25,000 /- Loan Account No. 5653258C (PR00718620) Loan Amount: Rs. 7,00,000 /- NPA date: 5th July 2024 Loan Account No. 31097 (PR00821323) Loan Amount: Rs. 1,09,000/- Total Outstanding amount: Rs. 7,81,879/- (Rupees Seven Lakh(s) Eighty One Thousand Eight Hundred Seventy Nine Only) as on 20th July 2024	All that piece and parcel of the Property situated at Pudukcherry R.D. Oulgaret S.R.D., Oulgaret Municipality Limit, Village No. 35, Oulgaret Revenue Village, in Muthupillaiyalayam Village, comprised in as per document R.S. No. 89/2, Cad. No. 409 1/2/6/9, as per settlement records comprised in R.S. No. 89/2A/2/3, Cad. No. 409 1/2/6/9, bearing Plot No. 28 as measuring East to West 30 feet, North to South 60 feet i.e. having an extent of 1800 sq. ft. Boundaries: To the South of Newly laid Road, to the North of Pala Vaikal, to the East of Plot No. 27 owned by Gnanasundaram and to the West of Plot No. 29 owned by Radakrishnan.

In the circumstances as aforesaid, the notice is hereby given to the above borrowers, co-borrowers, to pay the outstanding dues as mentioned above along with future interest and applicable charges within 60 days from the date of the publication of this notice failing which further steps will be taken after the expiry of 60 days of the date of this notice against the secured assets including taking possession of the secured assets of the borrowers and the mortgagors under Section 13(4) of the SARFAESI Act and the applicable Rules thereunder. Please note that under Section 13 (13) of the SARFAESI Act, no Borrower shall, transfer by way of sale, lease or otherwise any of his secured assets referred to in the notice, without prior written consent of the secured creditor.

Dated: 13th August 2024, Place:Pudukcherry Sd/- Authorized Officer, SBFC Finance Limited

JANA SMALL FINANCE BANK (A scheduled commercial bank) Registered Office: The Fairway, Ground & First Floor, Survey No.10/11, 11/2 & 12/2B, Off Domlur, Koramangala Inner Ring Road, Next to EGL Business Park, Challenghatta, Bangalore-560071. Branch Office: No.1, Ramalinga Nagar, Chennai Plaza, Trichy-17. **DEMAND NOTICE UNDER SECTION 13(2) OF SARFAESI ACT, 2002.**

Whereas you the below mentioned Borrower's, Co-Borrower's, Guarantor's and Mortgagors have availed loans from Jana Small Finance Bank Limited, by mortgaging your immovable properties. Consequent to default committed by you, your loan account has been classified as Non-performing Asset, whereas Jana Small Finance Bank Limited being a secured creditor under the Act, and in exercise of the powers conferred under section 13(2) of the said Act read with rule 2 of Security Interest (Enforcement) Rules 2002, issued Demand Notice calling upon the Borrower's/ Co-Borrower's/ Guarantor's/ Mortgagors as mentioned in column No.2 to repay the amount mentioned in the notices with future interest thereon within 60 days from the date of notice, but the notices could not be served on some of them for various reasons.

Sr. No.	Name of Borrower/ Co-Borrower/ Guarantor/ Mortgagor	Loan Account No. & Loan Amount	Details of the Security to be enforced	Date of NPA & Demand Notice date	Amount Due in Rs. / as on
1	1) Ms. Royalgavar Blocks, Prop. Krishnamoorthy, D.No.2/49, North Street, Vengur, Trichy-620013. 2) Mr. Krishnamoorth, D.No.2/49, North Street, Vengur, Trichy-620013. 3) Mrs. Santhi, D.No.2/49, North Street, Vengur, Trichy-620013.	Loan Account No. 30309440000078 30309670000013 30309670000102 Loan Amount: Rs.8,00,000/- Rs.92,766/- Rs.65,557/-	Trichirappalli District, 'Trichy Taluk' Thiruverumbur Sub Registration District within Vengur Village, Murukkur Village the property comprised in Survey No.231 in New SF.No.365/3 an extent of 540 Sq.ft is situated with in the following Four Boundaries: South of: East-West Veedhi, East of: Plot belongs to Rengarathinam, North of: Plot belongs to Marudhai, West of: Common path way and plot belongs to Marudhai. East West Measurement North 20 ft., South 20 ft., North South Measurement Ft.: West 27 Ft. East 27 Ft.	NPA Date: 01-08-2024 Notice Send 08-08-2024	Rs.8,16,342.18 (Rupees Eight Laks Sixteen Thousand Three Hundred and Forty Two and Eighteen Paise Only) 06-08-2024
2	1) Mrs. K. Mookayee Kumar, W/o. Kumar, D.No.31, Ukkadai Road, Ammapattai, Papa Nasam Tk, Thanjavur. 2) Kummur, S/o. Rajkannu, D.No.31, Ukkadai Road, Ammapattai, Papa Nasam Tk, Thanjavur.	Loan Account No. 31759610000084 & 31759410000488 Loan Amount: Rs.18,00,000/- Rs.4,87,000/-	All that piece and parcel of the immovable property bearing Kumbakornm Registration District, Papanasam Pgt Registration Office, Papanasam Taluk, Neduvasal Revenue Village, Ammapattai Town, Ukkadai Road, Natham Old Survey No.456/28, Patta No.1992 New Survey Number 456/28A, Measuring 0.01.15 Ares 115 Sq.mtr, measuring 114.50 Sq.mtr (i.e) 1232 Sq.ft. out of Western Portion equal half 0.02.29 Ares vacant site without building. Four Boundaries: North by: Sivankovili site and Gopal site, East by: Vellayammal Sale Site, West by: Subbarayalu site, South by: Ukkadai Road.	NPA Date: 01-08-2024 Demand Notice Send 09-08-2024	Rs.22,49,655.34 (Rupees Twenty Two Laks Four Nine Thousand Six Hundred and Fifty Five and Thirty Four Paise Only) as of 04.08.2024

Notice is therefore given to the Borrower/ Co-Borrower/ Guarantor & Mortgagor as mentioned in Column No.2, calling upon them to make payment of the aggregate amount as shown in column No.6, against all the respective Borrower/ Co-Borrower within 60 days of Publication of this notice as the said amount is due payable in relation to the respective loan account as on the date shown in Column No.6. It is made clear that if the aggregate amount together with future interest and other amounts which may become payable till the date of payment, is not paid, Jana Small Finance Bank Limited shall be constrained to take appropriate action for enforcement of security interest upon properties as described in Column No.4. Please note that this publication is made without prejudice to such rights and remedies as are available to Jana Small Finance Bank Limited against the Borrower's/ Co-Borrower's/ Guarantor's/ Mortgagors of the said financials under the law, you are further requested to note that as per section 13(13) of the said act, you are restrained/prohibited from disposing of or dealing with the above security or transferring by way of sale, lease or otherwise of the secured asset without prior consent of Secured Creditor.

Date: 13.08.2024, Place: Trichy & Thanjavur Sd/- Authorised Officer, For Jana Small Finance Bank Limited

STOVEC INDUSTRIES LIMITED
Regd. Office: N.I.D.C., Near Lambha Village, Post: Narol, Ahmedabad - 382 405, Gujarat, India. Website: www.stovec.com, e-mail: secretarial@stovec.com, CIN: L45200GJ1973PLC050790
Tel: +91 (0)79 - 6157 2300, Fax: +91(0)79 - 2571 0406

Statement of unaudited financial results for the quarter and half year ended June 30, 2024

Particulars	Quarter ended		Half year ended		Year ended
	30/06/2024		30/06/2024		
	Unaudited	Audited	Unaudited	Audited	
Total income from operations (net)	612.03	599.57	572.51	1,211.60	2,072.56
Net Profit for the periods / year (before tax, Exceptional and/or Extraordinary items)	47.55	63.33	26.42	110.88	58.41
Net Profit for the periods/year before tax (after Exceptional and/or Extraordinary items)	47.55	63.33	26.42	110.88	5

